



## **S.P.APPARELS LTD.**

Regd. Office : 39-A, Extension Street, Kaikattipudur, AVINASHI - 641 654, Tamil Nadu, India.  
Phone : +91-4296-714000 E-mail : spindia@s-p-apparels.com  
Web : www.s-p-apparels.com CIN No.: L18101TZ2005PLC012295



05<sup>th</sup> September, 2020

Bombay Stock Exchange Limited  
Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street,  
Mumbai – 400 001.

National Stock Exchange of India Limited  
'Exchange Plaza',  
Bandra-Kurla Complex, Bandra (East),  
Mumbai – 400 051.

**Scrip Code: 540048**

**Symbol: SPAL**

Dear Sirs,

**Sub: Copy of Newspaper advertisement as per Regulation 47(3) of SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015.**

As per Regulation 47(3) of SEBI (LODR) Regulation, 2015, we enclose a copy of the newspaper advertisement containing "Notice of 15<sup>th</sup> AGM and E-Voting" published in "Financial Express" and "Dhinamani" issued after dispatch of 15<sup>th</sup> Annual Report and AGM Notice and Published on 05<sup>th</sup> September, 2020 for your records and dissemination.

Kindly take the above information on record.

Thanking You,

**For S.P.Apparels Limited,**

**K. Vinodhini**  
**Company Secretary and Compliance Officer**



## FINANCIAL EXPRESS

## MORGAN VENTURES LIMITED

CIN: L70109DL1986PLC025841

Regd. Office: 37, Ring Road, Lajpat Nagar IV, New Delhi 110024

Phone: 011-26432601/02/03. Email: [secretarial@goyalgroup.com](mailto:secretarial@goyalgroup.com)  
AGM NOTICE

Notice is hereby given that the 33rd Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Wednesday, the 30th Day of September, 2020 at 10.00 A.M. at 53, Friends Colony (East), New Delhi-110065 India to transact the business, as set out in the AGM Notice dated 25.08.2020. In Compliance with the relevant circulars, the Notice along with Proxy Form, Attendance Slip and Annual Reports, inter-alia containing Directors' Report, Auditors' Report and Financial Statements has been sent electronically to those Members of the Company, whose email address are registered with the Company/ Depository Participants. The aforesaid documents are also available on the website of the Company at [www.morganventures.in](http://www.morganventures.in) and the Notice of the AGM is also available on the website of National Securities Depository Limited (NSDL) at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com)

Pursuant to Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, notice is further given that the Register of Members and Share Transfer Books will remain closed from Wednesday, the 23rd Day of September, 2020 to Wednesday, the 30th Day of September, 2020 for the purpose of Annual General Meeting.

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended by the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

(A) The Company is providing remote e-voting facility to its Members to cast their vote by electronic means on the Resolutions set out in Notice in the Annual General Meeting dated 25.08.2020.

(B) Day, Date and Time of Commencement of e-voting Sunday, 27.09.2020, 09.00 a.m. (C) Day, Date and Time of ending of remote e-voting Tuesday, 29.09.2020, 05.00 p.m. (D) Cut-off Date 22.09.2020.

(E) Any person who acquires shares of the Company and becomes a member of the Company after dispatch of the AGM Notice and holds shares as on the cut-off date i.e. 22.09.2020 should follow the instructions for e-voting as mentioned in the AGM Notice which is available on the Company's website.

(F) Notice of AGM and Annual Report is available on Company's website and can be downloaded from [www.morganventures.in](http://www.morganventures.in)

The Members are requested to note that

1. Remote e-voting module shall be disabled by NSDL for voting after Tuesday, 29.09.2020, 05.00 p.m.

2. The facility for voting through ballot shall be made available at the venue of AGM.

3. The members who will be attending the meeting and who have not cast their votes through remote e-voting shall be able to exercise their voting rights through Ballot at AGM. The members who have already cast their vote through remote e-voting may attend the meeting but shall not be entitled to cast their vote again at the AGM.

4. Those members holding shares in physical form, whose email addresses are not registered with the Company may register their email address by communicating/ writing to the Company's Registrar & Share Transfer Agent (RTA) Skyline Financial Services Pvt. Ltd., D-153A, 1st Floor, Phase I, Okhla Industrial Area, New Delhi 110020 at [info@skylinert.com](mailto:info@skylinert.com) along with the copy of the signed request letter mentioning the name and address of the shareholder, self attested copy of the PAN card and any other document (e.g. Driving licence, Election Identity Card, Passport) in support of the address of the Shareholder. The members who are holding shares in demat form, can update their email address with their respective Depository Participants.

5. Member holding share as on 22.09.2020 shall only be entitled to avail the facility of remote e-voting or voting through ballot at the AGM.

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Members and e-voting user manual for Members available at the downloads section of [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com) or call on toll free no. 1800-222-990 or email-[secretarial@goyalgroup.com](mailto:secretarial@goyalgroup.com)

The results of the e-voting/ voting at AGM ballot shall be declared on or before 30.09.2020. The Results declared, along with the Scrutinizer's Report shall be placed on the Company's website and communicated to the Bombay Stock Exchange where the Company's shares are Listed.

By Order of the Board of Directors

For Morgan Ventures Limited

Sd/-

Anand Kumar Mishra

Company Secretary

Place: New Delhi

Date: 04.09.2020

## INFIBEAM AVENUES LIMITED

(Formerly known as Infibeam Incorporation Limited)

[CIN: L64203GJ2010PLC061366]

Registered Office: 28<sup>th</sup> Floor, GIFT Building, Block No. 56, Road-5C,

Zone-5, GIFT CITY, Gandhinagar, Taluka &amp; District - Gandhinagar - 382 355

Tel: +91 79 67772204; Fax: +91 79 67772205

Email: [ir@ia.ooo](mailto:ir@ia.ooo); Website: [www.ia.ooo](http://www.ia.ooo)NOTICE OF THE 10<sup>th</sup> ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 10<sup>th</sup> Annual General Meeting ("AGM") of the Members of Infibeam Avenues Limited ("the Company") will be held on Wednesday, September 30, 2020 at 09.30 a.m. through Video Conferencing (VC) / Other Audio Video Means (OAVM) to transact the businesses as set out in the Notice of the AGM. The Company has sent the Annual Report 2019-20 along with the Notice convening AGM on Friday, September 04, 2020 through electronic mode only to the members whose email addresses are registered with the Company and/or Depositories and/or RTA in accordance with the Circular issued by the Ministry of Corporate Affairs dated May 5, 2020 read with its circulars dated April 8, 2020 and April 13, 2020 and SEBI circular dated May 12, 2020. The Annual Report along with the Notice convening the AGM is also available on the website of Company at [www.ia.ooo](http://www.ia.ooo) and also on website of BSE Limited (BSE) and National Stock Exchange of India Limited (NSE) at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) respectively. The Notice of AGM also available on the website of Link Intime India Private Limited at <https://instavote.linkintime.co.in>

NOTICE is hereby further given that pursuant to Section 91 of the Companies Act, 2013 read with applicable rules made there under and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Wednesday, September 23, 2020 to Wednesday, September 30, 2020 (both days inclusive), for the purpose of 10<sup>th</sup> AGM of the Company.

As per the Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended and Regulation 44 of Listing Regulations, the Company is providing its members the facilities to cast their vote on all the resolutions set forth in the said Notice using electronic voting system ('e-voting') provided by Link Intime. The voting rights of shareholders shall be in proportion to their shares in the paid up Equity share capital of the company as on Wednesday, September 23, 2020. The details as required pursuant to the provisions of the Companies Act, 2013 and Rules made there under are given below:

1 Date & Time of commencement of Remote e-voting	9.00 a.m. on Saturday, September 26, 2020
2 Date & Time of end of Remote e-voting	5:00 p.m. on Tuesday, September 29, 2020.
3 Cut-off date for determining rights of entitlement of Remote e-voting	Wednesday, September 23, 2020
4 Those persons who have acquired shares and have become members of the Company after dispatch of notice of AGM by the Company and whose names appear in the Register of Members of the Company/ in the statement of beneficial owners maintained by depositories as on cut-off date can exercise their voting rights as per the instructions provided in the said Notice of AGM.	

5 Remote e-voting shall not be allowed beyond After 5:00 p.m. on Tuesday, September 29, 2020.

6 E-voting facility will be available during AGM. Members, who have already cast their vote by remote e-voting prior to the AGM may remain present at AGM through VC/OAVM but shall not be entitled to cast their e-vote again during AGM

7 In case shareholders/ members have any queries regarding e-voting, they may refer the Frequently Asked Questions ("FAQs") and InstaVote e-Voting manual available at <https://instavote.linkintime.co.in>, under Help section or send an email to [enotices@linkintime.co.in](mailto:enotices@linkintime.co.in) or contact on: - Tel: 022 -4918 6000.

In case shareholders/ members have any queries regarding access and participate in the meeting through VC, they may send an email to [instameet@linkintime.co.in](mailto:instameet@linkintime.co.in) or contact on: - Tel: 022-49186175.

For, Infibeam Avenues Limited

(Formerly known as Infibeam Incorporation Limited)

Sd/-

Shyamal Trivedi

Place: Gandhinagar

Date : September 04, 2020 Vice President &amp; Company Secretary

## CONSOLIDATED FINVEST &amp; HOLDINGS LIMITED

Regd. Office : 19th K.M., Hapur Bulandshahr Road, P.O. Gulaathi, Bulandshahr (U.P.)

Head Office: Plot No. 12, Local Shopping Complex, Sector - B - 1, Vasant Kunj, New Delhi - 110070

CIN: L33200UP1993PLC015474 Tel. No.: 011 - 40322100 E-mail: [cs\\_cfh@jaindgroup.com](mailto:cs_cfh@jaindgroup.com) website: [www.consofinvest.com](http://www.consofinvest.com)

## EXTRACTS OF THE STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS

FOR THE QUARTER ENDED 30th JUNE 2020

Rs. In Lakh

PARTICULARS	Standalone			Consolidated		
	Quarter Ended 30 <sup>th</sup> June 2020	Quarter ended 30 <sup>th</sup> June 2019	Year Ended 31 <sup>st</sup> March 2020	Quarter Ended 30 <sup>th</sup> June 2020	Quarter ended 30 <sup>th</sup> June 2019	Year Ended 31 <sup>st</sup> March 2020
	Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Audited
	2020	2019	2020	2020	2019	2020
Total Income from operations	270	377	850	690	675	2,161
Net Profit/(loss) for the period (before Exceptional items, Share of Profit of associates and tax)	254	363	793	(1,092)	660	2,099
Share of Profit/(Loss) of Associates	-	-	-	5,665	2,509	12,545
Net Profit for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	254	363	805	4,573	3,169	12,768
Net Profit for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	179	330	562	4,310	3,082	12,266
Total Comprehensive Income for the period (Comprising Profit / Loss) for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax)	179	330	562	4,324	3,082	12,243
Total Comprehensive Income for the period attributable to owner of the parent	179	330	562	4,461	3,060	12,199
Paid up Equity Share Capital (Face Value of Rs 10/- each)	3233	3,233	3,233	3,233	3,233	3,233
Earnings Per Share (EPS) (of Rs. 10/- each) on Net Profit (Not annualised)	0.55	1.02	1.74	13.33	9.53	37.94
-Basic and Diluted						

## Notes:

- Financial Results has been prepared in accordance with The Indian Accounting Standards ("Ind AS") prescribed under section 133 of the Companies Act 2013 read with the relevant rules issued thereunder.
- The above results (standalone and consolidated) were reviewed by the Audit Committee and taken on record at the meeting of the Board of Directors at their respective meetings held on 3rd September 2020 and limited review of these results has been carried out by the Statutory Auditors of the Company
- The above is an extract of the detailed format of unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites ([www.nseindia.com](http://www.nseindia.com)) and also on the Company's website at [www.consofinvest.com](http://www.consofinvest.com).

By order of the Board

For Consolidated Finvest &amp; Holdings Limited

Sd/-

Sanjiv Kumar Agarwal

Director

DIN : 01623575

Place: New Delhi

Date: 3<sup>rd</sup> September 2020

CIN : L27320WB1964GOI026211 GSTIN :19AACCM0021E124

225C, A.J.C. BOSE ROAD, KOLKATA-700 020, INDIA

Website : [www.mstcindia.co.in](http://www.mstcindia.co.in) Phone : 2281-9627/3088Email : [cscec@mstcindia.co.in](mailto:cscec@mstcindia.co.in)

## EXTRACT OF THE STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS

FOR THE QUARTER ENDED 30TH JUNE 2020

(₹ in Millions)

Sl. No.	Particulars	Standalone				Consolidated			
		3 Months Ended	3 Months Ended	3 Months Ended	Year Ended	3 Months Ended	3 Months Ended	3 Months Ended	Year Ended
		30.06.2020 (Unaudited)	31.03.2020 (Unaudited)	30.06.2019 (Unaudited)	31.03.2020 (Audited)	30.06.2020 (Unaudited)	31.03.2020 (Unaudited)	30.06.2019 (Unaudited)	31.03.2020 (Audited)
1.	Total Income from Operations	341.70	1,094.40	3,999.95	8,922.08	1,043.69	2,303.49	4,915.43	12,959.98
2.	Net Profit / (Loss) for the period before Tax	27.23	64.00	387.18	1,294.91	4.58	203.02	453.54	1,667.43
3.	Net Profit / (Loss) for the period after tax	2.53	(39.57)	251.93	752.03	(27.69)	47.06	290.77	970.14
4.	Total Comprehensive Income for the period (Comprising Net Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	(11.13)	(64.12)	244.44	717.48	(94.18)	5.15	260.53	872.01
5.	Paid Up Equity Share Capital (Face Value ₹ 10/-)	704.00	704.00	704.00	704.00	704.00	704.00	704.00	704.00
6.	Other Equity				2,094.31				4,035.22
7.	Earnings Per Share (of ₹10/- each)								
	Basic (* not annualised)	*0.04	*(0.56)	*3.58	10.68	*(0.39)	*0.67	*4.13	13.78
	Diluted (* not annualised)	*0.04	*(0.56)	*3.58	10.68	*(0.39)	*0.67	*4.13	13.78

## Notes :

- The above results have been reviewed by the Audit Committee on 03rd September, 2020 and approved by the Board of Directors of the Company at their meeting held on 03rd September, 2020.
- The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter and year ended financial results are available on the Stock Exchange website [www.bseindia.com](http://www.bseindia.com), [www.nseindia.com](http://www.nseindia.com) and is also available on Company's website i.e. [www.mstcindia.co.in](http://www.mstcindia.co.in)
- Due to COVID-19 pandemic and Lockdown protocols, the performance of Holding as well as Subsidiary company were affected.
- There were no exceptional items during the quarter ended 30th June 2020.
- Figures for the previous periods have been regrouped/reclassified, wherever necessary to confirm to the current periods classifications.

## Registered Office :

225-C, A.J.C. Bose Road

Kolkata - 700 020

Place : Kolkata

Date : 05.09.2020

For &amp; on behalf of the Board of Directors

Sd/-

(Surinder Kumar Gupta)

Chairman cum Managing Director

DIN : 08643406

## VEEJAY LAKSHMI ENGINEERING WORKS LIMITED

Regd. Office: Sengallapalayam,

NGGO Colony Post, Coimbatore - 641022

Email id: [compsec@veejaylakshmi.com](mailto:compsec@veejaylakshmi.com)Web: [www.veejaylakshmi.com](http://www.veejaylakshmi.com)

CIN: L29191TN1974PLC007005

## NOTICE

NOTICE is hereby given pursuant to REG 47 of the SEBI Listing Regulations, that a Meeting of the Board of Directors of the Company is scheduled to be held through Video Conferencing on Wednesday, the 9th September 2020 at 11.00 AM at No.8, ATT Colony, Coimbatore - 641018, inter-alia, to consider, approve and take on record, the unaudited Financial Results of the Company for the quarter / period ended June 30, 2020.

For Veejay Lakshmi Engineering Works Ltd

Place: Coimbatore

Sd. V.J. Jayaraman,

Dated : 25-08-2020 Chairman

## CARNATION INDUSTRIES LTD.

Regd. Office: 28/1, Jheel Road, Liluah,

P.O. Salkia, Howrah - 711 106

Phone: 033 2280 3127

E-mail: [investor@carnationindustries.com](mailto:investor@carnationindustries.com)Web: [www.carnationindustries.com](http://www.carnationindustries.com)

CIN: L27209WB1983PLC035920

NOTICE is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a Meeting of the Board of Directors of Carnation Industries Limited (the Company) will be held on Monday, 14th September, 2020, inter-alia, to consider and approve the Unaudited Financial Results of the Company for the 1st quarter ended June 30, 2020.

The aforesaid intimation is available on the website of the Company [www.carnationindustries.com](http://www.carnationindustries.com) and also on the website of the Stock Exchange, viz., [www.bseindia.com](http://www.bseindia.com).

For Carnation Industries Limited

Sd/-

Sanjay Agarwal

Company Secretary

Place : Kolkata

Date : 04.09.2020

Sd/-

For Century Extrusions Limited

Regd Office: 113, Park Street

Block, 2nd Floor, Kolkata-700016

Website: [www.centuryextrusions.com](http://www.centuryextrusions.com)E-mail: [secretary@centuryextrusions.com](mailto:secretary@centuryextrusions.com)

## NOTICE

Notice is hereby given that pursuant to the Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended a Meeting of the Board of Directors of the Company will be held on Saturday, 12th September, 2020 at 02:00 P.M. through Video Conferencing/Other Audio Visual Means ("VC / OAVM") facility, inter alia, to consider, approve the Un-Audited Financial Results of the Company for the quarter ended 30th June, 2020.

This Notice is also available on the website of the Company at [www.centuryextrusions.com](http://www.centuryextrusions.com) and on the website of the Stock Exchanges where the shares of the Company are listed at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com).

For Century Extrusions Limited

Sd/-

(Rohit Kumar)

Place: Kolkata

Date : 4.9.2020 &amp; Compliance Officer

## PI Industries Ltd.

CIN: L24211RJ1946PLC000469

Regd. Office : Udaisarag Road, Udaipur - 313001 (Raj.)

Tel : +91 - 0294 2492451-55 Fax : +91 - 0294 2491946

E-mail : [investor@piind.com](mailto:investor@piind.com), Web : [www.piindustries.com](http://www.piindustries.com)

## NOTICE OF 73rd ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that the 73rd Annual General Meeting ("AGM") of the Members of PI Industries Ltd ("the Company") will be held on Friday, September 25, 2020 at 11:00 A.M (IST) through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM"), without the physical presence of Members at a common venue in accordance with the circulars issued by MCA and SEBI, to transact the business items as set out in the Notice of the AGM dated August 29, 2020. The Notice of the AGM and the Annual Report for the year ended March 31, 2020 has been separately sent through electronic mode to all those members whose email-ids are registered with the company/Depository Participants/RTA. The Annual Report and copy of the Notice of AGM is also available on the website of the company i.e. [www.piindustries.com](http://www.piindustries.com) and on the website of NSDL at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com) The electronic dispatch of the Notice of AGM and Annual Report has been completed on September 03, 2020.

The Company has entered into an arrangement with NSDL for facilitating remote e-voting services. Details pursuant to the provisions of the Companies Act, 2013 ("the Act") read with relevant rules and Listing Regulations is given below:

- Date of completion of despatch of notices by email: **September 03, 2020.**
- The remote e-voting shall commence on September 20, 2020 (9.00 a.m. IST) and end on September 24, 2020 (5.00 p.m. IST).
- Members may note that a) the remote e-voting




வாரியம். எனினும், கரோனா வரத்துக் கழக அலுவலகத் துறையில் நேரடியாகவும் சென்று பாதுகாப்பு கருதி, முன்பு திவு செய்வோர், செல்லி ளலாம் என்று அவர்கள் டப்பேசியில் உள்ள பய தெரிவித்தனர்.

## அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா

விழுப்புரம், செப். 4: விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.சக்கரபாணிக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இவருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவரது வீட்டுக்கு சென்று கிளியனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்கள் மேற்கொண்ட பரிசோதனை முடிவில் எம்.சக்கரபாணிக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



इंदिरा गांधी परमाणु अनुसंधान केंद्र

/ Indira Gandhi Centre for Atomic Research

कल्पाकम / Kalpakkam - 603 102.

### NOTICE INVITING E-TENDER

Tender Notice No: IGC/MC&MFCG/CFED/RFS/EMR/02/2020

Name of the work	Revamping of process cooling water system and piping at RCL, IGCAR, Kalpakkam.
------------------	--

ONLINE E-TENDERS are invited for "Revamping of process cooling water system and piping at RCL, IGCAR, Kalpakkam" on behalf of the President of India by the Superintending Engineer, MC&MFCG, IGCAR, Kalpakkam - 603102, Chengalpattu District, Tamil Nadu from reputed and experienced contractor who have executed similar works and approved / registered list of the appropriate class of CPWD, Railways, State PWDs, MES, Railways, PSUs and other Central/State Govt. with proven technical and financial capabilities for the work and details given below:


Estimated Cost	: ₹ 46,48,827/-
Earnest Money Deposit	: ₹ 92,977/- (2% of Estimate cost)
Performance Guarantee	: 5% of Tendered value
Security deposit	: 2.5% of Tendered value
Cost of tender Document	: NIL
Period of Contract	: 9 (Nine) Months
Dates of availability of tender documents for view and download	: From 07.09.2020 (10:00 Hrs.) to 24-09-2020 (15:00 Hrs)
Last date for closing of online submission of bids	: 29.09.2020 (22:00 Hrs)
Date and time of online opening of Technical Bid	: 06.10.2020 (Tuesday); 15.30 hrs.

Detailed NIT & e-tender documents are available on website [www.tenderwizard.com/DAE](http://www.tenderwizard.com/DAE) for free view / download. Registered contractors only can download & submit / upload tenders. Interested agencies may visit this website for registration.

**Superintending Engineer, MC&MFCG, IGCAR** reserves the right to reject any or all tenders or to allot parts of the work to different agencies without assigning any reason therefore. Detailed NIT is also available on website [www.igcar.gov.in/tenders](http://www.igcar.gov.in/tenders) for view only. For further information please contact: 044-27480500 Extn. 24131/24076/24288 on all working days.

-Sd-  
Superintending Engineer, MC&MFCG

இருந்தது.


**எஸ்.பி. அப்பேர்ல்ஸ் லிமிடெட்**  
CIN: L18101T22005PLC012295  
பதிலு கலுவலகம்: 39-A, எக்ஸ்டென்ஷன் ஸ்டீட், கைகாட்டித்தூர், சேலம்-641654.  
Tel: 04296-714000, E-mail: [cs@office@s-p-apparels.com](mailto:cs@office@s-p-apparels.com), Web: [www.spapparels.com](http://www.spapparels.com)

**15வது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் மின்னணு வாக்களிப்பு தகவலின் அறிவிப்பு**  
அன்பார்ந்த உறுப்பினர்களே,  
நிறுவனத்தின் 15வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) 2020ம் வருடம் செப்டம்பர் 28ம் தேதிதிங்கடிகிழமை அன்று இந்திய நேரம் மாலை 4.00 மணிவளையில் ஒளித்தோற்ற மாநாடு (Video Conference (VC)) / பிறஒளிபுணர்வு காட்சி வழிமுறைகள் (Other Audio visual means (OAVM)) எனும் நடபயன்பாட்டின் வாயிலாக 2020ம் வருடம் செப்டம்பர் மாதம் 2ம் தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் (AGM Notice) குறிப்பிட்டுள்ள விசயங்கள் கூட்டத்தின் அலுவலக கருதப்படும். 2020ம் வருடம் ஏப்ரல் 08 (சுற்றறிக்கை எண்:14/2020), ஏப்ரல்13 (சுற்றறிக்கை எண்:17/2020) ஆகிய தேதிகளில் நிறுவன விலகாரங்கள் அமைச்சகம் (MCA) வெளியிட்ட சுற்றறிக்கைகள் (MCA Circulars) மேலும் 2020ம் வருடம் மே12 தேதியிட்ட இந்திய காப்பாண்ங்கள் பரிபாற்ற வாரியம் (SEBI) வெளியிட்ட சுற்றறிக்கை (SEBI Circular) ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2020ம் வருடம் மே5 தேதியிட்ட நிறுவன விலகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கை எண் 20/2020 இணங்க நிறுவனதுண்டறிக்கை மற்றும் பொதுக்கூட்ட அறிவிப்பை 2020ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28ம் நாளன்று நிறுவனத்திடமே அல்லது / மற்றும் டெபாசிட்டரியிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிலு செய்திருக்கும் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளது. 2019-20 நிதியாண்டிற்கான விளக்க அறிக்கை உள்ளடக்கிய வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் இணையதளமான [www.spapparels.com](http://www.spapparels.com) நிறுவனத்தின் பங்குதான் பட்டியலிடப்பட்டுள்ள பங்குபரிவர்த்தனைகளான BSE Limited & National Stock Exchange of India Limited ஆகியவற்றின் இணையதளங்கள் மற்றும் Link InTime India Private Limited (LIPL) இணையதளமான [instavote.linkintime.co.in](http://instavote.linkintime.co.in) ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். உறுப்பினர்கள் ஒளித்தோற்ற மாநாடு (VC) பிறஒளிபுணர்வு காட்சி வழிமுறைகள் (OAVM) வசதி மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். வருடாந்திரபொதுக்கூட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்டத்தின் அறிவிப்பில் (AGM Notice) வழங்கப்பட்டுள்ளன. (AGM Notice) VC/OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், நிறுவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு 103ன் கீழ் கூட்டத்திலுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை ("Quorum") கணக்கிடும் நேரக்கத்திற்காக கருதப்படுவார்கள். நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாக) விதிகள் 2014ன் 20ம் விதியை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு108 மேலும் இந்திய காப்பாண்ங்கள் பரிபாற்ற வாரியம் வெளியிட்டுள்ள பட்டியல் உடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் விதிமுறைகள் 2015 விதிமுறை எண் 44 ஆகிய அனைத்திற்கும் இணங்க LIPL வழங்கும் தொலைநிலை மின்னணு வாக்குப்பதிவு முறையை பயன்படுத்தி பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து திராணங்களிலும் உறுப்பினர்களுக்கு வசதி வழங்கப்பட்டு உள்ளது மேலும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் வசதியையும் நிறுவனம் வழங்கியுள்ளது. தொலைநிலை மின்னணு வாக்களிப்பு / மின்னணு வாக்களிப்பிற்கான விவரான நடைமுறை வருடாந்திர பொதுக்கூட்டத்தின் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. தொலைநிலை மின்னணு வாக்களிப்பு கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் [instavote.linkintime.co.in](http://instavote.linkintime.co.in) என்ற இணையதளத்தை பார்க்கையிடலாம். நிறுவனத்தின் இயக்குனர் குழுமொழில் முறை கம்பெனி செயலாளர் திரு M.D.செல்வராஜ் FDS, MDS & Associates அவர்களை வாக்களிப்பு முறையை நடபயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்கான ஆய்வாளராக நியமித்துள்ளது. பொதுக்கூட்ட அறிவிப்பில் மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்க தரப்பட்டுள்ள வழிமுறைகளை உறுப்பினர்கள் கவனமாக படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பின்வருவனவற்றையும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

1	பொதுக்கூட்ட அறிவிப்பு/அண்றிக்கை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட தேதி	04செப்டம்பர் 2020
2	தொலை மின்னணு வாக்களிப்பு தொடங்கும் தேதி மற்றும் நேரம்	பெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020 (இந்திய நேரம் காலை 09.00 மணியிலிருந்து)
3	தொலை மின்னணு வாக்களிப்பு முடிவடையும் தேதி மற்றும் நேரம். இந்த தேதி மற்றும் நேரத்திற்கு பிறகு தொலை மின்னணு வாக்களிப்பு அனுமதிக்கப்படாது	சூாயிற்றுக்கிழமை 27 செப்டம்பர் 2020 (இந்திய நேரம் மாலை 5 மணி வரை)
4	தொலை மின்னணு கூட்டத்தின்போது நடக்க விருக்கும் மின்னணு வாக்களிப்புக்கு தகுதியான உறுப்பினர்களை திராணிக்கும் தேதி	21 செப்டம்பர் 2020

VC/OAVM வசதி மூலம் உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள், தொலை மின்னணு வாக்களிப்பு முறை மூலம் திராணத்தில் ஏற்கனவே வாக்களிக்காமல் இருந்து மற்றும் வேறுசாரணத்திற்காகவும் வாக்களிக்காமல் இருந்து தடைசெய்யப்படாமல் இருந்தால் கூட்டத்தின் பொது நடைபெறும் மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கலாம். வாக்களிப்பு திட்டம் நாளன்று உறுப்பினர்களின் பதிவெட்டில் அல்லது டெபாசிட்டரிகளால் பாாமரிக்கப்படும் பயனிட்டாளர்கள் (Beneficial Owners) பதிவெட்டில் பதிலு செய்யப்பட்ட பங்குருக்கு மட்டும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலையின்னணு வாக்களிப்பு அல்லது கூட்டத்தின் போது மின்னணு மூலம் வாக்களிக்கும் வசதியை பெற உரிமை உண்டு.உறுப்பினர்களின் வாக்குரிமை விகிதம் 2020ம் வருடம் செப்டம்பர் 21ம் தேதியன்று (Cut Off) நிறுவனத்தின் ஓட்டுமொத்த தொத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் உறுப்பினர்அவரவர் வைத்திருக்கும் பங்கின் விகிதசார ஆப்படையில் இருக்கும். மின்னணு முறையில் பொதுக்கூட்ட அறிவிப்பை அனுப்பிய பின்னர் நிறுவனத்தின் பங்குகளை பெற்று வாக்களிக்கும் உரிமை திராணிக்கப்படும் நாளன்று நிறுவனமுவு உறுப்பினராகிய பங்குகளை வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் [enotices@linkintime.co.in](mailto:enotices@linkintime.co.in) என்றமின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கையை அனுப்புவதன் மூலம் உள்நுழைவு செய்யலாம் மற்றும் கடவசெல்லை பெறலாம்.இருப்பினும், அதற்கைய உறுப்பினர்கள் ஏற்கனவே தொலைநூர் மின்னணு வாக்களிப்பிற்காக LIPL உடன் பதிலு செய்திருந்தால் அவர்கள்இப்பொழுது வாக்களிக்க தங்கனிடம் ஏற்கனவே இருக்கும் உள்நுழைவு பெயர் மற்றும் கடவசெல்லை பயன்படுத்தலாம். பங்குதாரர்களின் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே நிறுவனம்/அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிபாற்ற முகவர் "RTA"/ டெபாசிட்டரிகளிடம் பதிவுசெய்திருந்தால், மின்னணு வாக்களிப்பிற்கான உள்நுழைவு விவரங்கள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட பங்குதாரர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். நிறுவனம்/RTA/டெபாசிட்டரியிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிலு செய்திருக்கவில்லை என்றால், மின்னணு வாக்களிப்பிற்கான உள்நுழைவு விவரங்களை பெறுவதற்கு கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றவும். காலித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள், நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பரிபாற்ற முகவர் (Registrar Share Transfer Agent) [coimbatore@linkintime.co.in](mailto:coimbatore@linkintime.co.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்ய கோரியோ என், பங்குதாரரின் பெயர், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டபங்குளளறிதழின் நகல், கயசாளனரிக்கப்பட்ட வருமானவரித்துறையின் நிரந்தர் அட்டையின் ஸ்கேன் நகல், கயசாளனரிக்கப்பட்ட ஆதார் அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல், ஆகியவற்றை அனுப்ப வேண்டும். மேலே முறையில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் தங்கள் டெபாசிட்டரி பங்குதாரரானருன் ("DP") தொடர்புகொள்ளவும் தங்கள்அறிவுறுத்தும் செயல்முறையின்படி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உங்கள் மேலே கணக்கில் பதிவுசெய்யவும். தொலைமின்னணு வாக்களிப்பு தொடர்பான விவரங்களுக்கு தயவுசெய்து பொதுக்கூட்ட அறிவிப்பை பார்க்கவும்.தொலைநிலை மின்னணு வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள் உங்களிடம் இருந்தால் தயவுசெய்து <http://instavote.linkintime.co.in> என்ற இணையதள முகவரியில் பங்குதாரர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ("FAQ") மற்றும் மின்னணு வாக்களிக்கும் பயனர் கையேட்டை பார்க்கவும் அல்லது 022 49186000 எனும் கூட்டணம் இலம் என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது [enotices@linkintime.co.in](mailto:enotices@linkintime.co.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் கோரிக்கையை அனுப்பவும். மின்னணு வாக்களிப்புமூலம் வாக்களிப்பு குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால், தயவுசெய்து மின்னஞ்சல்: [instameet@linkintime.co.in](mailto:instameet@linkintime.co.in) தொலைபேசி (022-49186175) எனும் முகவரிக்கு தொடர்புகொள்ளவும். வாக்களிப்பு முடிவை நிறுவனம் தனது [www.spapparels.com](http://www.spapparels.com) இணையதளத்தில் அறிவுக்கும் மேலும் பங்குசந்தைகளுக்கு இந்த தகவல் அனுப்பப்படும். இந்த பொது அறிவிப்பு [www.spapparels.com](http://www.spapparels.com), [www.instavote.linkintime.co.in](http://www.instavote.linkintime.co.in) மற்றும் NSE & BSE இணையதளங்களில் காணப்பெறலாம். நிறுவனத்தின் உறுப்பினர்கள் பதிலு மற்றும் பங்கு பரிபாற்ற பதிவேடுகள் 2020ம் வருடம் செப்டம்பர் மாதம் 22ம் நான் செவ்வாய்கிழமையில் இருந்து 2020ம் வருடம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி திங்கடிகிழமை வரை குறிப்பிட்டு உள்ள இரண்டு நாட்களையும் சேர்த்து உறுப்பினர் பொதுக்குழு கூட்டத்திற்காக மூடப்படும் என அறிவிக்கபடுகிறது.

எஸ்.பி.அப்பேர்ல்ஸ் லிமிடெட்,  
க.வினோதினி  
கம்பெனி செயலாளர்

அலிநாசி  
04.09.2020